

வட்டம்.

9 - JUL 1924

கள்ளிப்பட்டி சதகிரத்தில்,  
திருக் கோயில் கொண்டிருந்தருளிய

# விநாயகர் பதிகம்.

இவை

முறட்டுப்பாடையம்

கணபதி, கந்தசாமிக் கடவுட்கு சூஜா

கைங்கர்யஞ் செய்யும்,

பழனியப்ப சுவாமிகளால்

இயற்றி

ஈரோடு

பிரசில் பதிப்பிக்கப்பட்டது.

1924.

Q 24.38 - 211K4

N24

183841

394 8111

2812

சிவமயம்.

கள்ளிப்பட்டி சத்திரம்  
விநாயகர் தோத்திரப் பதிபம்

—:0:—


காப்பு.

அருவா யருவா யருவருவாய் சின்ற  
சரிமாழகன் கழலே காப்பு,

அருசீர்க்கழில் நெடிலடி ஆசிரிய விருத்தம்.

நூல்.

சீர்கொண்ட ஆனைமுகம் ஐந்து கையுஞ்  
சிறந்திடவே பாசயொடு மழுமானேந்தி  
கார்கொண்ட திருமேனி துலங்கு மார்பா  
காமாட்சி யீன்றெடுத்த கண்ணே பொன்னே  
தார்கொண்ட மல்லிகைய முல்லை மாலை  
தாவடங்கள் சூட்டியுணைத் தாழ்ந்து போற்றி  
பார்கொண்ட கள்ளிநகர் தன்னிலவாழ்க் காப்பக நூலகம்  
பரஞ்சுடரே கணபதி



அரகர சிவாயநம தேவாவென்று

ஆனைமுகா விநாயகனே யுந்தன்பாதம்  
பாணிக அன்புகொண்ட குமாரசாமி  
பாரியென்ற அங்கம்மாள் பத்திகொண்டு  
உரிமையுடன் சிவனடியார் உகந்து வாழ்க  
உண்மையுடன் சத்திரங்கள் உண்டுசெய்தும்  
திருவிளங்குங் கள்ளிகர் தன்னில் வாழுஞ்  
சிவசிவா கணபதியே போற்றி போற்றி

2.

கவனமுற்றே மூர்த்திதலந் தீர்த்தமெல்லாங்  
கண்டுதொழும் படிநினவுங் கனிந்த பக்தி  
சிவனடியார் தங்குகின்ற மடமுஞ்செய்து  
தினப்படிக்கு அடியாருக் கன்னமீயந்து  
தவமிகுத்த அங்கம்மாள் மெய்யன்புக்குத்  
தயவுவைத்து உன்பாத கமலந்தாரும்  
புன்னமுற்றுங் கொண்டாடுங் கள்ளிபட்டிப்  
புனித கணபதிபாதம் போற்றி போற்றி.

3.

திரிபுரையா ளீன்றபரம் பொருளே யெல்லாத்  
தேவர்களுங் கொண்டாடுஞ் சிவனூர் பாலா  
அறியாத சிநுபால னுனது பாதம்  
அடிபணிந்து தோத்தரித்துன னருளால்சொன்ன

திருவிளங்கும் பதிகமது சிறப்புற்றோங்கந்  
 திருவடிக்கீழ் அடிமைசெய்வாய் அங்கம்மாளை  
 மறைபவர்கள் சூழ்ந்திலங்குங் கள்ளிப்பட்டி  
 வசிய கணபதி பாதம் போற்றி போற்றி.

4.

அரியயனு மிந்திரனு முமையும் போற்ற  
 அவரவர்கள் குறைதீர்த்தாய் ஆதிமூர்த்தி  
 சிறியவன் யான் பழனிமலை மீதுங்கோவில்  
 செய்வதற்கா யுன்கிருபை புரிந்துமிக்க  
 பொருளுதவித் திருப்பணிகள் முடிப்பாய் சுவாமி  
 பூசையது முக்காலம் பொருந்தச் செய்வாய்  
 தருவலவுங் கள்ளிரகர் தன்னில் வாழும்  
 தந்திமுகர வன்பாதம் போற்றி போற்றி.

5.

குருமுனியால் காவேரி வருகச் செய்தாய்  
 குஞ்சரனே அங்கம்மாள் கோவில்செய்ய  
 உறதியொடு உள்ளமதில் நிறைந்து நின்றாய்  
 உன்பெருமை சொல்வதற்கு ஒருவருண்டோ  
 அருமறைகள் பரவுகின்ற பொருளை யெனனை  
 அடிமைகொண்ட ஐங்கரனே ஆளுந் செய்தாய்  
 திருவலவுங் கள்ளிரகர் தன்னில்வாழும்  
 தெய்வ கணபதி பாதம் போற்றி போற்றி

6.

1838/1

கோடியெனும் தானுக்கில் சிறப்புற்றோங்கும்  
 குறிப்புடைய கொண்டையம்பாணையம் கிராமம்  
 தாபிதமாகிய கள்ளிப்பட்டி தன்னில்  
 தண்மையுள்ள குமரப்பக் கவுண்டன் பாரி  
 பாவமெல்லா மகன்றிடவே மடமுஞ் செய்தும்  
 பாங்களுக்கு பசியார அன்னமீயந்தும்  
 மாபெருமையான கணபதியின் கோவில்  
 வகுத்திருக்கும் அங்கம் என் வாழ்க மாதோ. 12.

கலிபிரர் தையாயிரத்து அறநங்குற்ற  
 கணக்கதனில் ருத்திரோற்காரி யாண்டில்  
 பலமதுற்ற விருச்சிக மாதந்தன்னில்  
 பழனிமலை வேல்முருகன் பக்தான  
 உலகுபுகழ் குப்பய்ய சுவாமி சீடன்  
 உரைத்த கவி பழனியப்பன் உண்மையாகும்  
 நலமதுற்ற கள்ளிநகர தன்னில் வாழும்  
 நாயக ஓம் கணபதியே போற்றி போற்றி. 13.

